

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மகநெடும எமுல்சன் புறடக்சன் கம்பனி பிறைவேட் லிமிட்டட்டின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2021 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து கம்பனியின் 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான (எஸ்எம்ஈஎஸ்) இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தரளவு நிறுவனங்களிற்கான (எஸ்எம்ஈஎஸ்) இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வு நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு

அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்பு

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

| குறித்த நியமத்திற்கான தொடர்புடன் இணங்காமை                                                                                                                                                                                                                                                                                                                                                          | முகாமைத்துவ கருத்துரை                                                                           | பரிந்துரை                                                                      |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------|
| (அ) எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 13 ஆம் பிரிவு – சரக்கிருப்புக்களின் பிரகாரம் 2014 ஆம் ஆண்டு முதல் ஒருமிக்ஸ் லங்காவின் கட்டுப்பாட்டில் இருந்த கம்பனிக்கு சொந்தமான ரூபா 43.94 மில்லியன் கிரயமான தார் இருப்பு 2021 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பௌதீக ரீதியாக சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இருப்பின் இருக்கும் தன்மை மற்றும் சரியான தன்மையை கணக்காய்வின் போது சரிபார்க்க முடியாதிருந்தது. | விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள து.                                                       | எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 13 ஆம் பிரிவின் பிரகாரம் செயற்பட வேண்டும். |
| (ஆ) எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 17 ஆம் பிரிவு ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பிரகாரம் ஒரு சொத்தின் இற்றைப் பெறுமதி மற்றும் பயன்தரு ஆயுட்காலம் என்பன குறைந்தபட்சம் ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும், மேலும் எதிர்பார்ப்புக்கள் முன்னைய மதிப்பீடுகளிலிருந்து வேறுபட்டால், வேறுபாடுகள் கணக்கீட்டு                                                              | குறித்துக் கொள்ளப்பட்டது. அமைச்சரவை தீர்மான இல. 23/0394/608/033 இன் பிரகாரம் கம்பனியின் கலைப்பு | எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 17 ஆம் பிரிவின் பிரகாரம் செயற்பட வேண்டும். |

மதிப்பீடுகளில் உள்ள ஒரு வேறுபாடாக கணக்கீடு செய்யப்பட வேண்டும். எனினும், கம்பனியால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ரூபா 29,356,041 மில்லியன் கிரயமான முழுமையாக பெறுமானத்தேய்விடப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக கம்பனி இந்தத் தேவைப்பாட்டுடன் இணங்கியிருக்கவில்லை.

காரணமாக இந்த சீராக்கம் தேவைப்படவில்லை.

(இ) எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 17 மற்றும் 20 ஆம் பந்தி ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களிற்கு முரணாக 2020 ஆம் ஆண்டில் இயந்திரத்தின் ஒரு பகுதி மீது ரூபா 359,736 பெறுமானத்தேய்வை கம்பனி இனங்கண்டிருந்ததுடன் இப் பிழையானது 2020 ஆம் ஆண்டில் சீர்செய்யப்பட்டிருக்கவில்லை. எனவே, திரண்ட பெறுமானத்தேய்வு அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளதுடன் நடைமுறையல்லா சொத்து மற்றும் நிறுத்திவைக்கப்பட்ட உழைப்புக்கள் அதே தொகையால் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

இணங்கப்பட்டது.

எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 17 மற்றும் 20 ஆம் பிரிவின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

(ஈ) எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 33 ஆம் பிரிவு – தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல்வாங்கல்களின் பிரகாரம் தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் உறவின் தன்மை தொடர்பான சரியான வெளிப்படுத்தல்கள் நிதிக்கூற்றுக்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இணங்கப்பட்டது. நிதிக்கூற்றுக்கள் 2022 இல் தேவைக்கேற்ப வெளிப்படுத்தப்படும்.

எஸ்எம்ஈகளுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ் இன் 33 ஆம் பிரிவின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

#### கணக்காய்வு விடயம்

#### முகாமைத்துவ கருத்துரை

#### பரிந்துரை

(அ) மீளாய்வாண்டிற்கான கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் கம்பனியின் மீது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பங்குரிமை 50 சதவீதமாகவும் பங்கின் பெறுமதி ரூபா 100 ஆகவும் இருந்தமை குறிப்பிடப்பட்டது. எனினும், மீளாய்வாண்டிற்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்கள் கம்பனியின் மீதான கட்டுப்பாட்டு வட்டி 99 சதவீதமாகவும் பங்கின் பெறுமதி ரூபா 1,000,100 ஆகவும் இருந்தமை குறிப்பிடப்பட்டது. எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள பங்குரிமை முதலீட்டின் பெறுமதிக்கு இடையில் ரூபா 1,000,000 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

கருத்துரை பெறப்படவில்லை.

அரசாங்க உரிமைத்துவம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அத்துடன் நிதிக்கூற்றுக்களை சான்றுபடுத்துவதற்கு முன்னர் புள்ளிவிபரங்கள் இணக்கம் செய்யப்பட வேண்டும்.

(ஆ) கம்பனி ரூபா 78,086,970 தொகையை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து (RDA) பெறவேண்டியதாக இனங்கண்டிருந்தது. எனினும், 2021 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான RDA இன் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் கம்பனிக்கு செலுத்த வேண்டிய மீதி

இந்த கம்பனிக்கும் RDA இற்கும் இடையிலான கொடுக்கல்வாங்கலின் பிரகாரம் நாங்கள் எமது புத்தகங்களில் ரூபா 78,086,970 ஐ

மீதிகளுக்கு இடையிலான வேறுபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை சீர்செய்வதற்கு நடவடிக்கைகள்

ரூபா 61,885,785 மாத்திரமே ஆகும். அதன் பிரகாரம் ரூபா 16,201,185 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

குறிப்பிட்டிருந்தோம். RDA புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள் தொடர்பாக எங்களால் கருத்துரையை தெரிவிக்க முடியாது. சீராக்கம் தேவைப்படவில்லை.

எடுக்கப்பட வேண்டும்.

(இ) 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறான RDA இன் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் கம்பனியிடமிருந்து பெறப்பட வேண்டிய பொறி வாடகை மற்றும் வாடகைக் கட்டணங்கள் ரூபா 32,193,867 ஆக இருந்தது. எனினும், கம்பனி 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு அத்தகைய செலவினத்தை ரூபா 8,724,040 ஆக இனங்கண்டுள்ளது.

நாங்கள் இந்த கம்பனியில் உள்ள கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் ஆவணங்களின் பிரகாரம் ரூபா 8,724,040 ஐ குறிப்பிட்டிருந்தோம். RDA அவர்களின் புத்தகங்களில் வெவ்வேறு தொகையை எங்கு காட்டியுள்ளது என்றும் அந்த தொகையை கணிப்பிடுவதற்கான அடிப்படையையும் நாங்கள் அறியவில்லை.

மீதிகளுக்கு இடையிலான வேறுபாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை சீர்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) கம்பனி வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் கீழ் 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் பெறவேண்டிய வற்றாக ரூபா 731,154 தொகையை இனங்கண்டிருந்தது. இதன் விளைவாக நடைமுறை சொத்துக்கள் மற்றும் நடைமுறை பொறுப்புக்கள் நிதிக்கூற்றுக்களில் அந்த தொகையால் குறைத்துக் காட்டப்பட்டுள்ளன.

இணங்கப்பட்டது. 2022 நிதிக்கூற்றுக்களில் சீராக்கங்கள் மேற்கொள்ளப்படும்.

வேறுபாடுகளை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.5.3 நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு

#### கணக்காய்வு விடயம்

2023 மார்ச் 20 ஆம் திகதிய CP/23/0394/608/033 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த கம்பனி உட்பட மூன்று கம்பனிகளை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எனவே, கம்பனியின் தொடர்ந்தியங்கும் தன்மை சந்தேகத்திற்குரியதாகும். மேலும் RDA இன் ஒத்திசைவின்றி கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது.

#### முகாமைத்துவ கருத்துரை

கம்பனி முறையான நடைமுறையைப் பின்பற்றி கலைப்பாளர் ஒருவரை நியமித்துள்ளது. 2023 ஆகஸ்ட் 29 இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் கலைப்புக்கான அங்கீகாரத்தை சபை வழங்கியுள்ளது.

#### பரிந்துரை

தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு தொடர்பான பிரச்சனை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

ECB இன்டர்நேஷனலின் செலுத்த வேண்டிய ரூபா 24,500,000 நீண்டகால நிலுவை மீதி 2021 திசம்பர் 31 இல் உள்ளவாறு 08 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்தது. எனினும், இந்த மீதி தொடர்பான உறுதிப்படுத்தல் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

வணிக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை அந்த செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை நிறுத்துவதற்கு கம்பனி முகாமைத்துவம் முடிவு செய்துள்ளது.

கணக்காளர் செலுத்த வேண்டியதாக இனங்காண்பதற்கு முன்னர் முறையான ஆவணச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் பேன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு

இணங்காமைகள்

முகாமைத்துவ கருத்துரைகள்

பரிந்துரைகள்

(அ) 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்

(i) 78 ஆம் பிரிவு

ஒவ்வொரு கம்பனியும் அதன் எந்தப் பங்கையும் ஒதுக்கிய திகதியிலிருந்து 2 மாதங்களுக்குள்ளும் கம்பனியிடம் அத்தகைய பங்கின் பரிமாற்றம் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், அனைத்து பங்குகளின் சான்றறுபடுத்தலை பூர்த்தி செய்து வழங்கத் தயாராக வேண்டும். எனினும், மேற்படி தேவைப்பாட்டின் பிரகாரம் கம்பனி வழங்கிய பங்குச் சான்றிதழ்கள் அறிக்கை திகதி வரை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

கருத்துரை பெறப்படவில்லை.

அரசாங்கத்தின் உரிமைத்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) (ii) 133 (1) ஆம் பிரிவு

கம்பனியின் சபை பங்குதாரர்களின் வருடாந்த பொதுக் கூட்டத்தை ஒவ்வொரு கலண்டர் ஆண்டிலும் ஒருமுறை கம்பனியின் ஐந்தொகை திகதிக்குப் பின்னர் ஆறு மாதங்களுக்குப் பிந்தாமலும், முன்னைய வருடாந்த பொதுக் கூட்டத்திற்குப் பின்னர்

கருத்துரை பெறப்படவில்லை.

பிரமாணங்களுடன் இணங்காதமை தொடர்பாக பணிப்பாளர் சபைக்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பதினைந்து மாதங்களுக்குப் பிந்தாமலும் நடாத்தப்படுவதற்கு அழைக்கப்பட வேண்டும், எனினும், 2016 முதல் வருடாந்த பொதுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டிருக்கவில்லை.

- (இ) 2015 மே 25 ஆம் திகதிய பிஈடி 01/2015 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 3.1 ஆம் பிரிவு மீளாய்வாண்டில் ரூபா 1,605,720 கூட்டுமொத்தமான எரிபொருள் படி பின்வரும் உத்தியோகத்தர்களுக்கு சுற்றறிக்கையில் உள்ள உரித்துடைய வரம்புகளை மீறி செலுத்தப்பட்டுள்ளது.
- கருத்துரை பெறப்படவில்லை.
- மேலதிகமாக செலுத்தப்பட்ட எரிபொருள் படியை அறிவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுடன் பொது முயற்சிகள் சுற்றறிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
- (ஈ) 2016 ஒக்தோபர் 27 ஆம் திகதிய பிஈடி 01/2015 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றறிக்கையின் 2 ஆம் பிரிவு உத்தியோகபூர்வ வாகனத்திற்கு உரித்துள்ள உத்தியோகத்தர் ஒருவர் உத்தியோகபூர்வ வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான அல்லது ரூபா 50,000 மாதாந்த போக்குவரத்து படியை பெற்றுக்கொள்வதற்கான தெரிவை கொண்டுள்ளது. ஆனால், கம்பனி மீளாய்வாண்டில் கம்பனியின் பின்வரும் உத்தியோகத்தர்களுக்கான உரித்துள்ள வரம்புகளை மீறி ரூபா 3,140,000 ஐ செலுத்தியிருந்தது.
- கருத்துரை பெறப்படவில்லை.
- மேலதிகமாக செலுத்திய போக்குவரத்து படியை அறிவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுடன் பொது முயற்சிகள் சுற்றறிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
- (உ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38(1) ஆ & 7 ஆம் பிரிவு கம்பனி நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 2 ஏக்கர் 9.83 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ளதுடன் அதன் மதிப்பிடப்பட்ட பெறுமதி ரூபா 9,620,000 ஆகும். காணிக்கான குத்தகை உடன்படிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- காணிக்கு தனியான 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38(1) ஆ & 7 ஆம் பிரிவுடன் இணங்குதல் வேண்டும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவு

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 6,634,114 இலாபமொன்றாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் நடடம் ரூபா 8,034,328 தொகையாக காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா 14,668,442 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. முக்கியமாக தார் நீராண (Bitumen Emulsion) விற்பனையின் வருமானம் அதிகரித்ததே முன்னேற்றத்திற்கான காரணமாகும்.

2.2 முக்கிய வருமான செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

| விடயம்                           | 2021<br>ரூபா | 2020<br>ரூபா | வேறுபாடு     | வேறுபாட்டின்<br>சதவீதம்<br>(%) |
|----------------------------------|--------------|--------------|--------------|--------------------------------|
| வருமானம்                         | 237,749,677  | 83,442,327   | 154,307,350  | 185                            |
| விற்பனை கிரயம்                   | 183,194,950  | 70,428,335   | 112,766,615  | 160                            |
| ஏனைய வருமானம்                    | 2,016,971    | 13,130,264   | (11,113,293) | (84.6)                         |
| ஆளணி செலவினங்கள்                 | 22,444,357   | 17,563,651   | 4,880,706    | 27.7                           |
| நிர்வாக செலவினங்கள்              | 7,033,385    | 5,613,843    | 1,419,542    | 25.2                           |
| விற்பனை & விநியோக<br>செலவினங்கள் | 10,641,684   | 1,147,214    | 9,494,470    | 827.6                          |
| நிதி செலவினங்கள்                 | 2,525,289    | 3,095,960    | (570,671)    | (18.4)                         |

2.3 விகிதப் பகுப்பாய்வு

|                            | 2021 | 2020  |
|----------------------------|------|-------|
| நடைமுறைச் சொத்து விகிதம்   | 1.35 | 1.57  |
| விரைவு விகிதம்             | 1    | 1.05  |
| மொத்தலாப விகிதம் - சதவீதம் | 22.9 | 15.5  |
| தேறியலாப விகிதம் - சதவீதம் | 2.79 | (9.6) |

3 செயற்பாட்டு மீளாய்வு

3.1 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு விடயம்

2021 ஆம் ஆண்டில் கம்பனியின் விற்பனை வருமானம் ரூபா 237,749,677 ஆக இருந்தது, இதில் 93 சதவீதமான ரூபா 222,507,426 வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கான விற்பனையாகும். அதன் பிரகாரம், கம்பனியின் செயற்பாட்டு இலாபத்தில் 93 சதவீதமான ரூபா 4,743,407 வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மேற்கொள்ளப்பட்ட விற்பனையின் மூலம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கருத்துரை

கம்பனியின் தயாரிப்புக்களை வாங்குபவர்கள் மிகக் குறைவாகும். அந்த சில வாங்குபவர்களுக்கு தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு கம்பனி முயன்றது. எனினும், 2021 ஆம் ஆண்டில் அவர்கள் எதையும் கொள்வனவு செய்யவில்லை.

பரிந்துரை

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நட்டங்களைக் குறைக்கும் வகையில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.



### 3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

#### கணக்காய்வு விடயம்

(அ) 2004 ஆகஸ்ட் 27 ஆம் திகதிய 04/0848/004/013-I ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் நிர்மாணத் தொழில்துறை மற்றும் தேசிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர், 2004 யூன் 09 ஆம் திகதிய 795/2004 ஆம் இலக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சபை தீர்மானத்தின் பிரகாரம் மகநெரும எழுல்சன் (பிறைவேட்) கம்பனி ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும், அமைச்சரவையின் அங்கீகாரம், திறைசேரியின் அங்கீகாரம் அல்லது வரிசை அமைச்சின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.

#### முகாமைத்துவ கருத்துரை

கருத்துரை  
பெறப்படவில்லை.

#### பரிந்துரை

அமைச்சரவை  
தீர்மானத்தின்  
பிரகாரம்  
நடவடிக்கைகள்  
எடுக்கப்பட  
வேண்டும்.

(ஆ) கம்பனியின் அமைப்பு அகவிதியை திருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், கம்பனியின் பெரும்பான்மை உரிமையைப் பெற்றுக்கொள்வது திறைசேரியில் வழங்கப்படும், மீதமுள்ளவை 2013 பெப்ரவரி 18 ஆம் திகதிய 13/0134/505/004 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்படும். கம்பனி அதற்கிணங்க அமைப்பு அகவிதியை திருத்தியிருக்கவில்லை.

கருத்துரை  
பெறப்படவில்லை.

கம்பனியின்  
அமைப்பு  
அகவிதியை  
திருத்தம்  
செய்வதற்கு  
நடவடிக்கைகள்  
எடுக்கப்பட  
வேண்டும்.

### 3.3 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல்வாங்கல்கள்

#### கணக்காய்வு விடயம்

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் 28(2) ஆம் பிரிவின் பிரகாரம் சபை கூட்டங்களில் தலைவரிடமிருந்து வாக்களிக்க உரித்துள்ள போதிலும் பங்குதாரர்கள் கூட்டத்தின் தலைவருக்கு கம்பனிகள் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் 10(7) இன் பிரகாரம் வாக்களிப்பதற்கு உரித்தில்லை. 1982 இன் சட்டத்திற்குப் பொருந்தக்கூடிய அமைப்பு அகவிதியின் பிரகாரம் தலைவருக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பு வாக்கு 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் முதலாம் அட்டவணையின் 10(7) இன் பிரகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை 2018 பெப்ரவரி 20 இல் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது, கம்பனியின் தலைவர் தனது வாக்கெடுப்பைப் பயன்படுத்தி அந்த விடயங்களை அங்கீகரித்திருந்தார்.

#### முகாமைத்துவ கருத்துரை

கருத்துரை  
பெறப்படவில்லை.

#### பரிந்துரை

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

**3.4 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்**

**கணக்காய்வு விடயம்**

**முகாமைத்துவ கருத்துரை**

**பரிந்துரை**

ஒரு மணித்தியாலத்திற்கு 10000 லீற்றர் கொள்ளளவு கொண்ட எமுல்சன் (Emulsion) ஆலை மற்றும் 9 பவுசர்கள் தற்போது விளைவற்றிருப்பதும் ரூபா 3.6 மில்லியன் பெறுமதியான இருப்புக்கள் பயன்படுத்தப்படாமல் ஆலை வளாகத்தில் இருப்பதும் 2023 திசெம்பர் 06 இல் மேற்கொள்ளப்பட்ட களக் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

கம்பனி 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டில் இருந்ததுடன் அந்த ஆண்டில் ஒன்பது பவுசர்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. மேலும், கம்பனி அந்த பவுசர்களை 2023 செப்டெம்பர் மாதத்தில் RDA இடம் ஒப்படைத்திருந்தது மேலும் அவை இனி இந்த கம்பனியின் வசம் காணப்படவில்லை. ரூபா 3.6 மில்லியன் பெறுமதியான இருப்பு இந்த கம்பனியின் சொத்தொன்றாகும்.

அரசாங்கத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் ஆலையின் திறனை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இது சரியான நேரத்தில் கலைப்பு மூலம் விற்கப்படும்.

**3.5 ஏனைய நிறுவனங்களின் வளங்களின் பயன்பாடு**

**கணக்காய்வு விடயம்**

**முகாமைத்துவ கருத்துரை**

**பரிந்துரை**

கம்பனியின் மூலதனப் பங்களிப்பில் பெரும்பகுதி வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்டதுடன் கம்பனியின் பிரதான கொள்வனவாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையாகும். மேலும், கம்பனியின் செயற்பாடுகளால் பயன்படுத்தப்படும் நிலையான சொத்துக்களில் பெரும் சதவீதத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை கொண்டுள்ளது. எனினும், பங்குதாரர் என்ற வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை எந்தவொரு நிதி நன்மையையும் பெற்றிருக்கவில்லை.

கருத்துரை பெறப்படவில்லை.

அரசாங்க சொத்துக்கள் மற்றும் நிதிகளின் பயன்பாட்டிற்காக RDA இற்கு நிதி நன்மைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

**3.6 மனித வளங்கள் முகாமைத்துவம்**

**கணக்காய்வு விடயம்**

**முகாமைத்துவ கருத்துரை**

**பரிந்துரை**

2003 யூன் 02 ஆம் திகதிய பிஈடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.2 ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி அமைப்பு வரைபடத்தைத் தயாரித்து பதவியணியினரை அங்கீகரித்திருக்கவில்லை.

கருத்துரை பெறப்படவில்லை.

பொது முயற்சிகள் சுற்றறிக்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

#### 4 கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 4.1 கூட்டிணைந்த திட்டம்

###### கணக்காய்வு விடயம்

2003 யூன் 02 ஆம் திகதிய பிடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.1.1 ஆம் பிரிவின் பிரகாரம் அரசு உடமையாக்கப்பட்ட கம்பனிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு கூட்டிணைந்த திட்டத்தை திறம்பட தயாரிக்க வேண்டும். எனினும் கம்பனி கூட்டிணைந்த திட்டத்தை தயாரித்திருக்கவில்லை.

###### முகாமைத்துவ கருத்துரை

கருத்துரை  
பெறப்படவில்லை.

###### பரிந்துரை

பொது முயற்சிகள் சுற்றறிக்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

##### 4.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

###### கணக்காய்வு விடயம்

2003 யூன் 02 ஆம் திகதிய பிடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.2.5 ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனங்கள் அதன் வருடாந்த பாதீட்டை தயாரிக்க வேண்டியதுடன் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இறுதி புதுப்பிக்கப்பட்ட பாதீட்டின் பிரதிகளை வரிசை அமைச்சு, பொது முயற்சிகள் திணைக்களம், பொதுத் திறைசேரிக்கு அனுப்ப வேண்டும். எனினும், கம்பனியால் மீளாய்வாண்டிற்கான வருடாந்த பாதீட்டு கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

###### முகாமைத்துவ கருத்துரை

கருத்துரை  
பெறப்படவில்லை.

###### பரிந்துரை

பொது முயற்சிகள் சுற்றறிக்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.